
Nandikeshvara Stotram

நந்தி³கேஸ்வரஸ்தோத்ரம்

Document Information

Text title : Nandikeshvara Stotram
File name : nandikeshvarastotram.itx
Category : shiva
Location : doc_shiva
Proofread by : PSA Easwaran
Translated by : Hindi: Agnishekhar, English: P. R. Kannan
Latest update : June 6, 2022
Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

June 6, 2022

sanskritdocuments.org

Nandikeshvara Stotram

நந்தி³கேஸ்வரஸ்தோத்ரம்



ப⁴வேஸம் ப⁴வேஸாநமீ³யம் ஸுரேஸம்
விபு⁴ம் விஸ்வநாத²ம் ப⁴வாநீஸமாத்³யம் |
ஸரச்சந்த்³ரகா³த்ரம் ஸுகா⁴பூர்ணநேத்ரம்
ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 1 ||

அர்தா²த் - தே³வாதி³தே³வ ஹே பார்வதீ-ப்ரிய நந்தி³கேஸ! ஆப ஸம்ஸார
மோக்ஷதா³தா ஸ்துத்யத³வஸ விபு⁴ ததா² தீ³ந-து³கி²யோம் கா து: ³க² தூ³ர கரதே
ஹை | ஸரீர ஸரத்தகால கே சந்த்³ரமா கே ஸமாந உஜ்ஜ்வல ஹை ஒளர நேத்ர
அம்ரு³ததர்மா ஹைம் | மைம் ஆபகா ஸ்தவந கரதா ஹூம் |

I worship Nandikeshwara, the lord of wellbeing, the lord of samsara, the adorable lord of
Devas, the all-pervading, the lord of universe, who is kind and soft like Bhavani, whose
form shines like the autumnal moon, with eyes full of nectarine sweetness, who removes
the misery of the poor. (1)

ஹிமா³ரேள நிவாஸம் ஸ்பு²ர்ச்சந்த்³ரகூ³ம்
விபூ⁴திம் த³தா⁴நம் மஹாநீலகண்ட²ம் |
ப்ரபு⁴ம் தி³க்³பு⁴ஜம் ஸூலடங்காயுதா⁴ட⁴யம்
ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 2 ||

அர்தா²த் - நி³ர்த⁴நோம் கே து³கோ²ம் கா நாஸ கரநே வாலே ஒளர கைலாஸவாஸீ ஹே
நந்தி³கேஸ்வர ! ஆபகே மாதே²ப்ர ஹிமாலய ஸே நிகலதே சமகீலே சாந்த³ கா முகுட
ஹை, கண்ட² நீலா ஹை, ஸரீர பர விபூ⁴தி ஹை | த்ரிஸூல ஒளர தலவார வாலீ ஆபகீ
பு⁴ஜாஏம் லம்பீ³ ஹைம் அர்தா²த் ஆப மஹாபா³ஹு ஹைம் | மைம் ஆபகா ப⁴ஜந கரதா
ஹூம் | மேரே து: ³க² தூ³ர கரோ |

I pray to Nandikeshwara, who resides in Himalayas, who wears on his head the rising Moon,
who is adorned with Vibhuti on his body, whose throat is blue, the lord, with long arms
extending in directions, holding weapons of Trisula and sword, who is the remover of the
misery of the poor. (2)

ப⁴வேஸம் க³ஜேஸம் ப்ரபந்நார்திநாஸம்

விபா⁴ஸ்வத்ஸமுத்³யத்ப்ரபா⁴காந்திபூரம் |

ப⁴வாநீயுதார்தா⁴ங்க³ஸோபா⁴பி⁴ராமம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 3 ||

அர்தா²த் - ஸம்ஸார கே ஸ்வாமீ ததா² க³ஜாஸூர கே ஸம்ஹாரக ஹே
ஸரணாக³தவத்ஸல நந்தி³கேஸ்வர! உதி³த ஹோதே ஸூர்ய கீ ப்ரபா⁴ கே ஸமாந
ஆபகீ காந்தி ஹை | பார்வதீ கே ஸாத² பை³டே² ஆப ஒளர பீ⁴ ஸோபா⁴யமாந ஹைம்
ஒளர தீந-து³கி²யோம் கே து: ³க² தூ³ர கரதே ஹைம் | மைம் ஆபகா ப⁴ஜந கரதா
ஹைம் | மேரா து: ³க² தா³நித்³ர்ய தூ³ர கரோ |

I worship Nandikeswara, the lord of Samsara, the destroyer of Gajasura, the remover of
the misery of those who surrender, whose radiance is that of rising Sun, who is the beloved
of the radiant Shiva - who shares half his form with Bhavani, who is the remover of the
misery of the poor. (3)

ம்ரு³கா³ங்காயுதப்ரக்ஷதீ³ப்திப்ரகாஸம்

ஜ்வலத்³வஹநிகேஸம் ஸஸாங்கார்த⁴பா⁴லம் |

ஸதா³ ப⁴க்தசித்தே ஸ்பு²ரந்மோத³ரூபம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 4 ||

அர்தா²த் - ஹே ப்ரபு⁴ நந்தி³கேஸ்வர! ஆப சந்த³ர்ஸேக²ர ஹைம் | அபரிமித சந்த³ர்
ப்ரகாஸ கே ஸமாந உஜ்ஜ்வல ததா² சமகதா³ர ரூதா³க்ஷமாலா கீ காந்தி ஸே
ப்ரகாஸமாந ஹைம் | தீந-து³கி²யோம் கா து: ³க² தூ³ர கரநே வாலே ஹே நந்தி³கேஸ,
ஆப கீ ஜடாஏம் அக்³நி கே ஸமாந ஹைம் | மைம் ஆபகா ப⁴ஜந கரதா ஹைம் |

I pray to Nandikeswara, who is radiant with the shine exuded by countless moons, whose
hair shines like blazing fire, whose forehead is like half moon, whose cheerful form lights
up the minds of devotees always, who is the remover of the misery of the poor. (4)

வராபீ⁴திஹஸ்தம் குடா²ரேஸபாணிம்

ஜடாஜூடக³க³ங்கோ³ல்ஸஸத்³வாரிதா⁴ரம் |

விஷாஸம் மஹோக்ஷாதி⁴ரூட⁴ மதா³நிம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 5 ||

அர்தா²த் - காமதே³வ கே ஸம்ஹார கர்தா ஹே நந்தி³கேஸ! ஆப அபநே ஏக ஹாத²ஸே
ப⁴க்தோம் கோ வர ஒளர தூ³ஸரே ஸே அப⁴யதா³ந ஏக ஸாத²தே³தே ஹைம் | ஆபகே

ஹாத²மேம் குடா²ர ஹை, ஜடாஜூட மேம் க³ங்கா³ கீ தா⁴ரா சமகதீ ஹை ஓளர நந்தி³
ஆபகீ ஸவா¹ ஹை | தோ³நோம் கே நாத² ஓளர விஷபாயீ ஹே ப்ரபோ⁴! மைம் ஆபகா
ப⁴ஜந கரதா ஹும் |

I worship Nandikeswara, whose hands show vara and abhaya mudras, another hand holds a large axe, whose matted tresses shine with swirling waters of Ganga, who consumed poison, who rides the great bull, who is the enemy of Kamadeva, who is the remover of the misery of the poor.(5)

ஜக³த்யா விபூ⁴ஷம் ம்ரு¹கே³ந்த³ராஜிந்த⁴ரு¹த்
ஷடா³ம்நாயமந்த்ரப்ரஸித்³தா⁴ர்த²மூலம் |
ப்ரஸாதா³தி³ மந்த்ரஸ்பு²ரஜ்ஜ்ஞாநஹேதும்
ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 6 ||

அர்தா²த் - ஹே ப⁴க³வாந நந்தி³கேஸ! ஆப கல்யாணகா¹ ஆஸதோஸ, ஆஸூராஸ, த³யா
ஐஸ்வர்யதா³தா தீ³நோம் கே த³க² ஹரநே வாலே ஓளர ஸபீ⁴ ஸித்³தி⁴யோம் கே ஸ்வாமீ
ஹை | ஆபகா ஜடா²ரம் பிங்க³ல வர்ண கீ ஹைம் | மைம் ஆபகா ப⁴ஜந கரதா ஹும்
|

I pray to Nandikeswara, for whom world is adornment, who wears tiger skin, who is at the root of the meaning of Shadamnaya mantra, who is the cause of the outburst of knowledge of mantras of Prasada etc., who is the remover of the misery of the poor. (6)

ப⁴வாநீபதா³ம்போ⁴ஜஹ்ரு¹த்³பத்³மஸம்ஸ்த²ம்
ஸுரேந்த³ராதி³ தே³வை: ஸதா³ ஸேவ்யமாநம் |
நகே³ந்த³ராத்தமஜாப்ராணநாத²ம் ஸரண்யம்
ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 7 ||

அர்தா²த் - தீ³நோம் கே து³கோ²ம் கா ஹரண கரநே வாலே ஹே ஸரணாக³த நந்தி³கேஸ!
பார்வதீ கே சரண கமல ஆபகே ஹ்ரு¹த³ய-கமல மேம் வித்³யமாந ரஹதே ஹைம் |
ஆப பார்வதீ கே ப்ராணநாத² ஹைம் ஓளர இந்த³ராதி³ தே³வ ஆபகீ ஸதா³ ஸேவா
கரதே ஹைம் | மைம் பீ⁴ ஆப ஹும் ஓளர ஆபகா ப⁴ஜந கரதா ஹும் | நி ரஹதே
ஹைம் |

I pray to Nandikeswara, who has in his heart-lotus the lotus feet of Bhavani, who is ever worshipped by Devendra and other Devas, who is the lord of the very life breath of Parvati (Shiva himself), who is the shelter for all beings, who is the remover of the misery of the poor. (7)

ப⁴வே நந்தி³ஸாநம் ஸகலமநுஸித்³த⁴யைககரணம்
 வஸு-ஸ்லோகைரேபி:⁴ ப்ரதிதி³நமபி ஸ்தௌதி நித்யம் |
 ததை³வேஸ-ப்ரீத்யா நிகி²லஸுக²பா⁴கீ³ஹ ஜக³தி
 பரம் மோக்ஷம் சாந்தே பரமபத³மாப்நோதி ஸஹஸா || 8 ||

அர்தா²த் - இஸ ஸம்ஸார மேம் ஜோ வ்யக்தி மந்த்ர வித்³தி⁴ கே தா³தா ப⁴க³வாந
 நந்தி³கேஸு கீ உக்த ஆட² ஸ்லோகோம் ஸே ப்ரதிதி³ந நியமபூர்வக ஸ்துதி கரதா ஹை
 வஹ ப⁴க³வாந கீ ப்ரஸந்நதா ஸே தத்கால ஸமஸ்த ஸுகோ²ம் கோ பாகர அந்த மேம்
 மோக்ஷரூப் பரம் பத³கோ பாதா ஹை | (ஸ்ரீ சாமுண்டா³ நந்தி³கேஸ்வர கா இதிஹாஸ
 ஏவம் மஹாத்மய ஸே உத்³த⁴ரு³த) |

One, who adores every day with these eight verses Nandikeshvara, who grants siddhi of all
 mantras in this world, attains all comforts in this world and at the end attains the supreme
 state of Moksha quickly. (8)

இதி நந்தி³கேஸ்வரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |

நந்தி³கேஸ்வரஸ்தோத்ரம்

ப⁴வேஸம் ப⁴வேஸாநமீட்³யம் ஸுரேஸம்
 விபு⁴ம் விஸ்வநாத²ம் ப⁴வாநீஸமாத்³யம் |
 ஸரச்சந்த³ரகா³த்ரம் ஸுகா⁴பூர்ணநேத்ரம்
 ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 1 ||

ஹிமாத்³ரௌ நிவாஸம் ஸ்பு²ர்ச்சந்த³ரகூ³ட³ம்
 விபு⁴திம் த³தா⁴நம் மஹாநீலகண்ட²ம் |
 ப்ரபு⁴ம் தி³க³பு⁴ஜம் ஸூலடங்காயுதா⁴ட⁴யம்
 ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 2 ||

ப⁴வேஸம் க³ஜேஸம் ப்ரபந்நார்திநாஸம்
 விபா⁴ஸ்வத்ஸமுத்³யத்ப்ரபா⁴காந்திபூரம் |
 ப⁴வாநீயுதார்தா⁴ங்க³ஸோபா⁴பி⁴ராமம்
 ப⁴ஜே நந்தி³கேஸம் த³நித்³ரார்திநாஸம் || 3 ||

ம்ரு³கா³ங்காயுதப்ரக்ஷத்³ப்திப்ரகாஸம்
 ஜ்வலத்³வஹநிகேஸம் ஸஸாங்கார்த⁴பா⁴லம் |

ஸதா³ ப⁴க்தசித்தே ஸ்பு²ரந்மோத³ரூபம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 4 ||

வராபீ⁴திஹஸ்தம் குடா²ரேஸபாணிம்

ஜடாஜலிக³க³ங்கோ³ல்ஸத³வாரிதா⁴ரம் |

விஷாஸம் மஹோக்ஷாதி⁴ரூட⁴ மதா³ரிம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 5 ||

ஜக³த்யா விபூ⁴ஷம் ம்ரு³கே³ந்த³ராஜிநத்⁴ருத்

ஷடா³ம்நாயமந்த்ரப்ரஸித்³தா⁴ர்த²மூலம் |

ப்ரஸாதா³தி³ மந்த்ரஸ்பு²ரஜ்ஜ்ஞாநஹேதும்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 6 ||

ப⁴வாநீபதா³ம்போ⁴ஜஹ்ரு³த்பத்³மஸம்ஸ்த²ம்

ஸுரேந்த்³ராதி³ தே³வை: ஸதா³ ஸேவ்யமாநம் |

நகே³ந்த்³ராத்தமஜாப்ராணநாத²ம் ஸரண்யம்

ப⁴ஜே நந்தி³கேஸம் த³ரித்³ரார்திநாஸம் || 7 ||

ப⁴வே நந்தீ³ஸாநம் ஸகலமநுஸித்³த⁴யைககரணம்

வஸு-ஸ்லோகைரேபி:⁴ ப்ரதிதி³நமபி ஸ்தௌதி நித்யம் |

ததை³வேஸ-ப்ரீத்யா நிகி²லஸுக²பா⁴கீ³ஹ ஜக³தி

பரம் மோக்ஷம் சாந்தே பரமபத்³மாப்நோதி ஸஹஸா || 8 ||

இதி நந்தி³கேஸ்வரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |

Proofread by PSA Easwaran

English translation by P. R. Kannan

Nandikeshvara Stotram

pdf was typeset on June 6, 2022

Please send corrections to sanskrit@cheerful.com

